

Registered & Corporate Office **Redington Limited** (Formerly Redington (India) Limited) Block3, Plathin, Redington Tower, Inner Ring Road, Saraswathy Nagar West, 4th Street, Puzhuthivakkam, Chennai -600091

Email: investors@redingtongroup.com CIN: L52599TN1961PLC028758 www. redingtongroup.com Ph: +91 44 42243363

February 10, 2024

The National Stock Exchange of India Limited,

Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400051.

Symbol: REDINGTON

Scrip: 532805

Sir/Madam,

Subject: Newspaper Advertisement

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisement published in the Business Standard (English) and Makkal Kural (Tamil). The same will also be available on the website of the Company at https://redingtongroup.com.

BSE Limited

Floor 25, Phiroze Jeejeebhoy Towers,

Dalal Street, Mumbai — 400 001

This is for your information and records.

For Redington Limited

K Vijayshyam Acharya **Company Secretary**

(Rupees in lakhs)

Regd. Office: 27, SDF I, Seepz, Andheri (East), Mumbai - 400096 Tel: +91 22 6140 0909 Fax: +91 22 2829 1418 Website: www.trigyn.com Email: ro@trigyn.com • CIN - L72200MH1986PLC039341

EXTRACT OF STATEMENT OF STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER | EXTRACT OF STATEMENT OF CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023 AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023 (Rupees in lakhs (Rupeesin lakhs Nine Months Nine Months Quarter Ended Quarter Ended Yearended Quarter Ended Quarter Ended ended 31 Decemb 31 December 31 December 31 March 31 December 31 December 31 March 2023 2022 2023 Particulars 1 4 1 2023 2022 2023 Particulars 1 4 1 2023 2023 Una udited Audited **Unaudited** Unaud ited Unaud ited Audited Unaudited Total income from Operations 2,761.02 5,065.40 17,251.95 Total income from Operations 30,690.28 94,552.39 33,977.59 127,272.44 9,188.47 Net Profit/(Loss) for the period Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items) (662.20) (910.63) (561.40) 700.93 (before Tax, Exceptional and Extraordinary items) (1.597.52)2.014.31 2.284.93 5,823.50 Net Profit / (Loss) for the period before Tax Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary items) (660.12)(910.86)(561.75)695.38 (after Exceptional and Extraordinary items) (1,597.52)2.014.31 2.284.93 5.823.50 Net Profit / (Loss) for the period after Tax Net Profit / (Loss) for the period after Tax (874.41) (553.18) (after Exceptional and Extraordinary items) (2.201.90)93.31 1.533.96 3.467.72 (after Exceptional and Extraordinary items) (591.04)430.17 Total Comprehensive income for the period Total Comprehensive income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] and Other Comprehensive Income (after tax)] (583.37)(851.39) (543.97) 347.81 (2.277.00)671.03 2.128.99 7.339.18 3,078.57 3,078.57 **Equity Share Capital** 3,078.57 3,078.57 Equity Share Capital 3,078.57 3,078.57 3,078.57 3,078.57 Reserves excluding Revaluation Reserves as per Reserves excluding Revaluation Reserves as per halance sheet of previous accounting year 65.021.07 15.840.90 balance sheet of previous accounting year (i) Earnings Per Share (of Rs. 10/- each) (i) Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) (for continuing and discontinued operations) (1.92)(2.84)(1.80)1.40 (a) Basic (7.15)0.30 4.98 11.26 (b) Diluted (2.84)(1.80)1.40 4.98 11.26

The above is an extract of the detailed format of quarterly & nine month ended financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly & nine month ended financial results are available on the websites of the Stock Exchange(s) viz. www.bseindia.com and www.nseindia.com and the listed entity www.trigyn.com

Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules.

Notes to Standalone Financials Results

The unaudited financial statement for the quarter and nine months ended December 31, 2023 has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on February 8, 2024. The financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standards (IND AS), the provisions of the Companies Act, 2013, and guidelines issued by the Securities and Exchange Board of India

In terms of IND AS 108, the company is having a single reportable segment i.e. "Communication and information technology staffing support services".

The company has provided for gratuity and leave encashment expenses on proportionate as per actuarial valuation report for the year ended 31st March 2023. Investments, Receivables and Loans and advances include balances in the accounts relating to overseas subsidiaries and step down overseas subsidiaries which were wound-up/liquidated/under liquidation in the earlier years and are fully provided for, are

	Particulars	31st December 2023	31st March 2023
	Investments		
ı	Ecapital Solutions (Bermuda) Ltd*	50,972.96	50,972.96
ı	<u>Debtors</u>		
ı	Trigyn Technologies Limited, UK*	60.09	60.09
ı	Loans and Advances		
ı	Trigyn Technologies Limited, UK*	20.76	20.76
ı	eVector Inc USA*	0.27	0.27
ı	eCapital Solutions (Mauritius) Limited*	2.09	2.09
ı	eVector India Private Limited*	0.10	0.10

*The company has carried forward in the book of accounts the balance of the above-mentioned overseas subsidiaries which has been wound up. The company is awaiting approval from the Reserve Bank of India for writing off these balances. The process fo obtaining necessary approval and permissions from the Reserve Bank of India (RBI) under FEMA regulations is in progress. In view of this, Investments, Loans & advances, and provision for doubtful debts and impairment in the value of investments are retained and other entries are given effect in the books of account which are subject to the approval of RBI. This matter is being carried forward for more than 7 years.

Major Contracts of the company

A) Implementation and Management of Cloud-Based Virtual Classroom System in Identified Schools in Andhra Pradesh

The total contract value of the Andhra Pradesh State Fibernet Limited (APSEL) project amounts to Rs. 160 Crores inclusive of GST. This comprises Rs. 80 crores for the supply of materials and installation of video conferencing equipment and the balance Rs 80 crores towards operations and maintenance. The company has completed a major portion of the supply contract. Balance work at 59 schools, 1 District Studio and Central Studio is still pending for completion due to non-allotment of sites from APSFL. The Company has recognized revenue of Rs. 79.90 crores in respect of the supply contract which includes unbilled revenue of Rs. 49.73 lacs up to 31st December 2023. This is in line with IND AS 115 – (Revenue from contracts with customers) accounting for contracts based on completion of the performance obligation. Prepaid expenses include an amount of Rs. 113.60 Lakhs representing project work in progress in respect of this project.

Against the milestone billings done of Rs. 79.40 crores, Rs. 17.90 crores have been received and balance of Rs. 61.50 crores is outstanding for more than 4 years. The Company is also holding an inventory of Rs. 2.17 crores as on 31st December 2023. The operation and maintenance part of the contract was taken up in February 2019. The management has not booked any Quarterly Guaranteed Revenue on this part of the contract amounting to Rs. 80 crores, in view of uncertainty of collection. Keeping in view the old outstanding of Rs. 61.50 crores being carried forward and poor collection till date, the management is of the view that their decision for not accounting unbilled revenue for AMC charges is justified and proper due to uncertainty of collection. In support of the management's stand, the company has obtained an opinion from a subject matter expert as of 31st March 2022.

B) Design, Development, Implementation, Operation, and Maintenance of Smart Parking Solution at Nashik

Due to various reasons, there was no collection of tolls from the 15 commissioned parking sites in Nashik. Due to the dispute between TTL and Nashik Municipal Smart City Development Corporation Ltd (NMSCDCL) a termination notice was sent to TTL on Monday, September 4, 2023. However, Trigyn has made sufficient provision for the claim raised by NMSCDCL. Also, Trigyn has disputed the termination and filed for a Commercial Arbitration at Commercial Division Nashik for seeking appropriate reliefs under the Arbitration and Conciliation Act, 1996 after Notice of Termination Letter was revived from the NMSCCL. NMSCDCL has appointed Mr. Jayant T. Nashikar, former Secretary, PWD Govt of Maharashtra. Trigyn will appoint one Arbitrator ASAP and thereafter both the Arbitrators will appoint one more Arbitrators. Total Three Arbitrators will be appointed Pursis on behalf of NMSCDCL has being filed stating that until filing of written statement the BG will not be invoke. NMSCDCL has submitted their written statement in the court and Trigorn has to reply on the same by 13-02-2024, During the quarter, the company has charged in the statement of Profit & Loss, the total expenditure of Rs. 37.24 lacs. The company has also amortized an amount of Rs. 27.90 lacs in respect of the capitalized portion of completed sites. The unamortized Capital Cost carried forward in the Balance Sheet as at 31.12.2023 of Rs. 6.88 Crores.

Pending legal suits

a) Legal case filed by the company against Millennium Synergy Pvt. Ltd. and Iram Technologies Pvt. Ltd.

The company has filed a special civil suit for the recovery of the damages from the above-mentioned parties. The next hearing is on 21st February, 2024. b) Case filed by Iram Technologies Pvt. Ltd. against the company

Small Causes Court, Bengaluru under Section 138 of the Negotiable Instruments Act. In lieu of the above chaque, the company had cleared the liability and had requested the complainant to return the postdated chaques. However, the complainant has proceeded in filing the case against the company under Section 138 of the Negotiable Instruments Act. The company's lawyer presented arguments and filed written statements on behalf of the company. On 9th December 2021 relying on the purchase order, the Small Causes Court, Bengaluru had asked the company to deposit 20% of the purchase order value within 60 days. The company filed an appeal with Honorable High Court of Karnataka against the above order and obtained an interim stay on the order passed by the Small Causes Court, Bengaluru. On 11th July, 2023, the Counsel of accused filed a memo. On 9th November 2023 accused was absent, EP filed. Counsel for the accused filed memo produced the internet copy of stay order from the High court website matter is stayed The matter was stayed and is posted for hearing on 7th February, 2023.

c) Toshniwal Enterprises Control Limited (TECL)

The company and TECL entered into an MOU on 24-April-2019 to work on the ONGC project. Insolvency proceeding against TECL was admitted on 22-11-2019 at NCLT - Kolkata. ONGC terminated the contract on 29-11-2019. The Company's advocate had filed an application with NCLT in September 2020. There were certain defects raised by the Registry department while scrutinizing the file. The same was duly corrected by the company's advocate and the matter was heard by the NCLT Kolkata bench on April 8, 2021. The Bench condoned the delay in submitting the claim by the company. Further, it allowed the application of the company and directed the resolution professional to verify and accept the claim on its merit. NCLT has ordered the commencement of liquidation of the Toshniwal Enterprises Control Limited on 4th April 2022 and the stakeholders were called upon to submit their claim with proof. The matter was last heard on 27.06.2022 and Counsel appearing for Liquidator submitted the preliminary report and list o stakeholders. The matter is now listed for reporting progress on 23.11.2022. There has been no development in the case.

d) Suit filed against ESDS Software Solution Pvt. Ltd. by the Company

The company had filed a suit in the Bombay High Court on August 2, 2019, appealing that the above party is restrained from terminating the consortium agreement and honor their commitments under the master service agreement. The court has appointed an arbitrator in the above matter. The cross examination of witness was carried out on November 29, 30 and December 1, 2021. The hearing for cross examination of claimant witness was done on 05/06-08-2022. The process of re-examination of claimant has started. The virtual meeting was held on February 3, 2023, for production of certain documents by the respondent based on which the final judgement will be given by the arbitrator. On 17th and 18th March, 2023 Arbitration meeting was held to hear the final arguments by claimant and certain document were requested to be produced from STPI by the Justice. On 10th June 2023, Arbitration Meeting with regard to the documents received from STPI for final hearing of Respondent's arguments (and Claimant's arguments in rejoinder) was held. On 15th July, 2023, a meeting was held for hearing the arguments of the Respondent. Subsequently to conclude the argument by Respondent and hear the final arguments of claimant, Arbitration meetings are fixed on 1st September, 2023 and 2nd September, 2023. Both the parties have submitted their submission on Oct 31, 2023 and we are waiting for the final verdict. The final verdict is expected on or before March 31, 2024. e) ISYX Technologies India Private Limited.

Trigyn had received a notice from District Legal Service Authority, Krishna at Machilipatnam under Commercial Courts Act 2015 for mediation on claim for Rs. 5,08,87,381 Principal and Rs. 2,41,66,089 as interest calculated till 28-10-2022. We had requested

for four weeks' time, thereafter we have not received any communication from the authority. f) Dispute for non-payment of amount for services provided by ESDS Software

The commercial dispute was submitted against Trigyn in Nashik, District Legal Service Authority for pre-institution mediation. Thereafter a commercial suit was filed against Trigyn in Civil Court Senior Division Nashik on 05-08-2023. First date of hearing was on 11th August 2023. The matter is now kept for filing of the written statement on and next date of hearing is 20th February 2024.

g) Arbitration filed seeking relief on notice of termination by Nashik Municipal Smart City Development Corporation Ltd (NMSCDCL)

Due to the dispute between Trigyn and NMSCDCL a termination notice was sent to TTL on Monday, September 4, 2023. Trigyn has disputed the termination and filed for a Commercial Arbitration at Commercial Division Nashik for seeking appropriate reliefs under the Arbitration and Conciliation Act, 1996 after Notice of Termination Letter was revived from the NMSCDCL

Pursis on behalf of NMSCDCL has being filed stating that until filing of written statement the BG will not be invoke. NMSCDCL has appointed Mr. Jayant T. Nashikar, former Secretary, PWD Govt of Maharashtra. Trigyn will appoint one Arbitrator ASAP and thereafte

both the Arbitrators will appoint one more Arbitrator. Total Three Arbitrators will be appointed. NMSCDCL has submitted their written statement in the court and Trigyn has to reply on the same by 13-02-2024

The management has evaluated all the pending legal cases in consultation with their legal counsel and they believe that they have got a good case and expect a favorable outcome in the majority of the above case Other expenses of the Company includes ECL provision Rs. 2.93 crores for the current quarter including Rs. 2.89 crores for APSFL. The cumulative ECL provision made is Rs. 40.31 crores including Rs. 38.28 crores for APSFL

A search u/s 132 of the Income Tax Act was conducted by the Income Tax Act was conducted by the Income Tax department on 29th August 2018. Thereafter the notices were issued for the block assessment for the period 2014-15 to 2019-20 (7 assessment years). The company has received the assessment orders for said Block raising a fresh demand of Rs.3.14 crores. The main reason for the demand is on account of adjustments to the returned income made at the processing stage and in one case dividend distribution tax credit has not been considered by the department which has resulted in wrongful addition. There being mistakes apparent from records, the company filed appeals/rectifications wherever applicable in consultation with the company's tax advisors.

The new code on Social Security, 2020 (the Code) has been enacted, which would impact the contributions by the Company towards Provident Fund and Gratuity. The effective date from which the changes are applicable is yet to be notified. The Ministry of Labour and Employment (the Ministry) released draft rules for the Code on November 13, 2020, and has invited suggestions from stakeholders which are under active consideration by the Ministry. The Company will complete its evaluation and will give appropriate impact in its financial statements in the period in which the Code becomes effective and the related rules are published.

The exceptional item for the quarter & year to date ended represents provision for the loan given to the subsidiary. The balance of associate companies of United Telecoms Limited (UTL) in the books of Trigyn Technologies Limited as on 31st December 2023 is as follows

Receivable from Promuk Hoffman International Pvt. Ltd.

Amount (Rs. in lakhs) Receivable from United Telelinks (Bangalore) Ltd. Rental Advance to United Telecoms Limited 68.21 Security Deposit to United Telecoms Limited for premises rented 34.55 Security Deposit to Aktivolt Celtek Pvt Ltd. for premises rented 29.50 Receivable from United Telecoms Limited given as an advance for bidding for new project and providing expertise 500* 200* Receivable from Priyaraja Electronics Limited given as an advance for bidding for new project and providing expertise

*Excluding provision made for interest receivable from UTL and Priyaraja

12 Earnings per share for the quarters ended December 31, 2023, September 30, 2023 and December 31, 2022 are not annualised 13 Figures of the previous quarter/period/year have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with the current period presentation.

Notes to Consolidated Financials Results

Date: February 08, 2024

The unaudited financial statement for the quarter and nine month ended December 31, 2023 has been reviewed by the audit committee and approved by the Board of Directors at their respective meetings held on February 08, 2024. The financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standards (IND AS), the provisions of the Companies Act, 2013, and guidelines issued by the Securities and Exchange Board of India.

In terms of IND AS 108, the company is having single reportable segment i.e. "Communication and information technology staffing support services The company has provided for gratuity and leave encashment on proportionate basis as per actuarial valuation report for the year ended 31st March 2023, except in case of overseas subsidiaries where provision is made as per local applicable laws. The financial statements of subsidiaries Leading Edge Infotech Limited (LEIL) and Trigyn Technologies India Private Limited (TTIPL) have been prepared on going concern basis despite the negative net worth of the Company as at the quarter-end. As of 31st

December 2023, both the above companies are not in a position to meet their commitments on their own and are totally dependent on the financial support of the Holding company. The management is in the process of taking steps to revive the business and

is also exploring other alternates such as merger/amalgamation/liquidation. Since both the companies are supported by the holding company, the financial statements have been prepared on going concern basis despite the negative net worth of these Companies

The quarterly results of eight subsidiaries namely Trigyn Technologies Inc, USA, and Trigyn Technologies Schweiz GmbH, Switzerland, Trigyn Technologies (India) Private Limited, Leading Edge Infotech Limited, Trigyn EduExpert Pvt Ltd, Trigyn e-Governance

Pvt Ltd, Trigyn Fin-Tech Pvt Ltd and Trigyn Healthcare Pvt Ltd are management certified. Other expenses include full provision of \$ 4,183,332 (Rs. 34,59,05,778) loan made by Trigyn Technology Inc. USA for the outstanding loan \$4 million and interest \$ 183,332 due from the AM Alloy Industries SDN BHD incorporated under laws of Malaysia. Also

TTinc started process of engaging legal counsel to recover the loan and interest.

Figures of the previous quarter have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with the current period presentation. Place: Stamford, CT - USA

For TRIGYN TECHNOLOGIES LIMITED Bhavana Rao **Executive Directo**

⇔

CENTURYPLY Century Plyboards (India) Limited CIN: L20101WB1982PLC034435

Registered Office: P-15/1, Taratala Road, Kolkata - 700 088 Tel.: +91 33 39403950; Fax: +91(033) 2401 5556 Email: investors@centuryply.com; Website: www.centuryply.com

NOTICE OF POSTAL BALLOT AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that pursuant to the provisions of Sections 110 and 108 of the Companies Act, 2013, read with Rules 20 and 22 of the Companies (Management and Companies Act, 2013, read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), Secretarial Standard on General Meetings, to the extent applicable, and in accordance with the guidelines prescribed by the Ministry of Corporate Affairs ("MCA") for holding general meetings/conducting postal ballot process through e-voting vide General Circular Nos. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020 and subsequent circulars in the process that the MCA is a second control of the companies of the control of th issued in this regard by the MCA, the latest being 09/2023 dated 25th September, 2023 (collectively referred to as "MCA Circulars") and other applicable provisions of the Companies Act, 2013 read with the Rules framed thereunder, Listing Regulations, MCA Circulars and Notifications, if any, (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force), Century Plyboards (India) Limited ("the Company") is seeking approval of the Members of the Company on the following Special Businesses through Postal Ballot:

SI. No.	Type of Resolution	Description of the Special Business(es)
1.	Special Resolution	Re-appointment of Shri Naresh Pachisia (DIN: 00233768) as an Independent Director of the Company
2.	Special Resolution	Re-appointment of Shri Rajesh Kumar Agarwal (DIN: 00223718) as an Executive Director of the Company

The voting for the above Resolutions will take place ONLY by remote e-voting i.e., voting through electronic means.

In conformity with the present regulatory requirements, the Postal Ballot Notice along with Explanatory Statement have been sent only through electronic mode on 9t February, 2024 to those Members whose e-mail addresses are registered with the Depositories/ Depository Participant/ Company/ M/s. Maheshwari Datamatics Pvt. Ltd. (Company's Registrar and Share Transfer Agent) and whose names are recorded in the Register of Members or List of Beneficial Owners as on the close of working hours on Friday, 2nd February, 2024 ("Cut-Off Date"). Accordingly, physical copies of the Postal Ballot Notice along with postal ballot forms and pre-paid business reply envelopes are

not being sent to members for this Postal Ballot. Please note that the Postal Ballot Notice is also available on the Company's website at www.centuryply.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.con

respectively and on the website of NSDL at www.evoting.nsdl.com.
The Company has engaged the services of National Securities Depository Limited ("NSDL") as its agency for providing Remote e-voting facility to the Members of the Company. The remote e-voting period commences on Monday, 12th February, 2024 at 9:00 a.m. (IST) and ends on Tuesday, 12th March, 2024 at 5:00 p.m. (IST). The remote e-voting module shall be disabled by NSDL thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time. Voting rights of the member(s) shall be in proportion to the shares held by them as on the cut-off date, i.e., Friday, 2nd February, 2024. Once the vote on a resolution is cast by a Shareholder, he/she shall not be allowed to change it subsequently. Only those Members whose names are recorded in the Register of Members or List of Beneficial Owners as on the cut-off date shall only be entitled to avail the facility of Remote e-voting. Any persons who is not Member as or the cut-off date should treat the Postal Ballot Notice for information purpose only.

Members, whose email address is not registered/updated with the Company/RTA or

with their respective DPs and who wish to temporarily receive the credentials for remote e-voting along with this Postal Ballot Notice can send in their requests to the e-voting agency, i.e., NSDL at evoting@nsdl.co.in. In case a member is already registered with NSDL, the existing User ID and Password can be used for Remote e-voting. The detailed procedure for registration of email IDs are provided in the 'Notes section to the Postal Ballot Notice.


The Board of Directors has appointed Shri Manoi Kumar Banthia (ACS 11470/ CP- 7596 and falling him, Shri Raj Kumar Banthia (ACS- 17190/CP-18428) of M/s MKB & Associates Company Secretaries in Practice, Kolkata as the Scrutinizer for conducting the Posta

Ballot through Remote e-voting process, in a fair and transparent manner.
The Results of the voting conducted through Postal Ballot (through Remote e-voting) along with the Scrutinizer's Report will be announced by the Chairman or person authorized by Chairman, at or before 5:00 p.m. on Thursday, 14th March, 2024 and will be displayed at the Registered Office of the Company. The Results will be displayed on the Company's website at www.centuryply.com and on NSDL's e-voting website: www.evoting.nsdl.com. Such Results will also be forwarded by the Compan the National Stock Exchange of India Limited and BSE Limited, where the Company's shares are listed.

In case of any query / grievance with respect to e-voting, members may refer to the Frequently Asked Questions (FAQs) for shareholders and e-voting User Manual for shareholders available under the 'Downloads' section of NSDL's e-voting website or may contact NSDL on 022 - 4886 7000 and 022 - 2499 7000 or send a request to Ms. Pallavi Mhatre, Senior Manager-NSDL at evoting@nsdl.co.in or contact at NSDL, 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400 013. Members holding securities in demat mode with CDSL, can call at toll free no. 1800 22 55 33 or email at helpdesk.evoting@cdslindia.com. Members may even write to the undersigned at the Company's Registered Office or email to vestors@centuryply.com in this regard. For Century Plyboards (India) Ltd

Date: 9th February, 2024 Palce: Kolkata

Sundeep Jhunihunwala



(Formerly known as Redington (India) Limited) Registered office: Block 3, Plathin, Redington Tower,

Inner Ring Road, Saraswathy Nagar West, 4th Street, Puzhuthivakkam, Chennai - 600 091 CIN: L52599TN1961PLC028758 Website: www.redingtongroup.com | Email: investors@redingtongroup.com

Phone no: 044 4224 3363 **NOTICE OF POSTAL BALLOT**

Notice is hereby given that the resolutions set out below as per the postal ballot notice dated February 6, 2024 are proposed for approval by the Members of Redington Limited ("the Company") by means of Postal Ballot, only by remote e-voting process ("e-voting") being provided by the Company to all its Members to cast their votes electronically pursuant to Section 110 of the Companies Act, 2013 ("the Act"), Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 ("the Rules") and othe applicable provisions of the Act and the Rules, General Circular Nos, 14/2020 dated Apri 8, 2020 and 17/2020 dated April 13, 2020 read with other relevant circulars, including General Circular No. 09/2023 dated September 25, 2023, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), Regulation 44 of the Securities and Exchange Board India (Listing Obligations and Disclosure Requirements) Regulations"), Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, Articles of Association of the Company and other applicable laws, rules and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force and as amended from time to time).

Resolution	Description		
Ordinary Resolution	Appointment of Prof. J. Ramachandran as a Non- Executive Non-Independent Director and Chairman of the Company, liable to retire by rotation.		
Special Resolution	Appointment of Mr. Sudip Nandy as an Independent Director for a term of 5 years, not liable to retire by rotation.		

In compliance with the MCA Circulars and other applicable provisions, the Postal Ballo Notice along with instructions for remote e-voting and the Explanatory Statement to the resolutions have been sent in the electronic mode to all the Members whose e-mail addresses are registered with the Company/ their Depository Participants as on Tuesday

February 6, 2024 (the "Cut-off Date"). The electronic dispatch of the Postal Ballot Notice has been completed on Friday, February 9, 2024.

Members may please note that the Postal Ballot Notice will also be available on the Company's website at https://redingtongroup.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of National Securities Depository Limited at https://nsdl.co.in/.

In compliance with the provisions of Sections 108 and 110 of the Act, read with Rules 20 and 22 of the Rules, Regulation 44 of the Listing Regulations and MCA Circulars, the Company is offering facility of E-voting to all Members to enable them to cast their votes electronically for which the company has engaged the services of National Securities Depository Limited (NSDL) as the agency to provide e-voting facility. The members may

Cut-off Date	February 6, 2024	
Commencement of remote e-voting	February 10, 2024	
End of remote e-voting	March 10, 2024	
Life of remote e-voting	Walcii 10, 2024	

During the aforesaid period, the Members holding shares either in physical or in dematerialized form, as on the Cut-off Date, may cast their vote(s) by remote e-voting. The Members are requested to note that the facility of remote e-voting shall be open for 30 days and will be blocked forthwith at 05:00 pm on Sunday, March 10, 2024. Once the vote(s) is/are cast, the Members will not be allowed to modify it subsequently. A person who is not a Member of the Company as on the Cut-off Date should treat this Postal Ballot Notice for information purpose only and will not be eligible to participate in this e-voting

Members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository through their Depository Participant(s) or by writing to the Company's Registrar and Share Transfer Agent, Camed Corporate Services Limited at, Subramanian Building, 5th Floor, No.1, Club House Road, Chennai-600 002 (Contact no: 044 28460390. Email Id: investors@cameoindia.com) if the shares are held in physical form. After successful registration of the e-mail address, copy of this Postal Ballot Notice along with the remote e-voting user ID and password will be sent to your registered e-mail address, upon request received from the Members.

The Board of Directors of the Company has appointed M/s RBJV & Associates, Practicing Company Secretaries, as the Scrutinizer for conducting the postal ballot through the e-voting process in a fair and transparent manner

The Scrutinizer will submit their report to the representative(s) of the Company a authorized by the Board of Directors, after completion of scrutiny of e-voting votes but not later than two days from the date of conclusion of the Postal Ballot process and communicated to BSE Limited ("BSE"), National Stock Exchange of India Limited ("NSE") National Securities Depository Limited ("NSDL") and Central Depository Services (India) Limited ("CDSL") (together the "Depositories"), and will also be displayed on the Company's website https://redingtongroup.com.

In case of any queries, the Members may send a mail to investors@redingtongroup.com For Redington Limited

Date: February 9, 2024 Place: Chennai

Vijayshyam Acharya K

தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 17 அதிகாரிகள், 82 ஊழியர்களுக்கு விருது: பொது மேலாளர் ஆர்.என். சிங் வழங்கினார்

ரெயில்வே எதிர்வரும் உச்சத்தை காலங்களில் சிறந்த அடையும் என அதன் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

ரெயில்வேயில் 68வக ரெயில்வே வார விழா மற்றும் விஷித் ரெயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா சென்னை ஐசிஎப்–ல் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் இதில், கலந்து கொண்ட தெற்கு ரெயில்வே ஆர்.என்.சிங் பொது மேலாளர் பேசுகையில்.

'இந்திய மண்ணில் முதல் ரெயில் மும்பை–தானே இடையே 1853 இயக்கப்பட்டதை நினைவு ரெயில்வே வகையில் கூறும் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படு கிறது. பணியாளர்களின் பங்களிப்பின்றி ரெயில்வே துறை சிறந்து இயங்க நிதியாண்டு கடந்த மற்றும் நிகழ் நிதியாண்டில் ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் வேகம் அதிகரிப்பு, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரெயில்கள் இயக்கம், நவீன வசதிகளை அமைப்பது மூலம் ரெயில்வே பொதுமக்களிடையே துறை நம்பிக்கையைப் பெற்றுள்ளது



என்றார்.

தெற்கு ரெயில்வேயின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சேவை புரிந்த கோட்டங்களுக்கு தெற்கு ரெயில்வே ஆர்.என்.சிங் மேலாளர் ഖിருதுகளை வழங்கினார். சிறந்த கோட்டத்துக்கான விருதை

சென்னை கோட்டமும், இரண்டாம் கோட்டமும் வിருதை திருச்சி பெற்றன. மேலும் மருத்துவம், வணிகம். பாதுகாப்பு, சிக்னல் தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்த கோட்டங்களுக்கு 38 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், ரெயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 17 அதிகாரிகள், 82 பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா ரெயில்வே சாரணா படையில் சிறந்து விளங்கிய பாரதிதாசன், கஸ்தூரிபாய் சாரணர் படைகளுக்கு விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே கிஷோர், துறை சார்ந்த தலைவர்கள், ரெயில்வே கோட்ட மேலாளர்கள், ரயில்வே பணியாளர்கள்

கூடுதல் பொது மேலாளர் கௌசல்

சென்னையில் தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் யூனியன் கூட்டம்

சென்னை, பிப். 10-தமிழ்நாடு கோவில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை நிர்வாகிகள் கூட்டம் சென்னை சூளை உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஓட்டேரி டி.தனசேகர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கோவில் தொழிலாளர் ஓட்டேரி யூனியனின் எழும்பூர் கிளை புதுப்பித்தல், திருவெற்றியூர் ஆர்கேநகர் ராயபுரம் கிளை துவக்க விழா மற்றும் சென்னை கோட்டம் செயற்குழ் கூட்டம் ஆகியவை 7– 5 தேதி பெரம்பூர் சேமாத்தம்மன்

Redington

Redington Limited

(முன்னர் ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்)

சரஸ்வதி நகர் மேற்கு, 4வது தெரு, புழுதிவாக்கம், சென்னை 600091 CIN: L52599TN1961PLC028758

Website: www.redingtongroup.com | E-mail: investors@redingtongroup.com

Phone no: 044 42243363

தபால் வாக்கு அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013 ("சட்டம்") பிரிவு 110, நிறுவனங்கள் (மேலாண்டை

மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 ("விதிமுறைகள்")ன் விதி 20 மற்றும் 22 மற்றும் சட்டம் மற்றும் விதிகளின் பிற பொருந்தக்கூடிய விதிகள், பொது சுற்றறிக்கை எண்கள். 14/2020 தேதி ஏப்ரல் 8, 2020 மற்றும் 17/2020 தேதி ஏப்ரல் 13.

2020 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ("MCA

2020 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ("MCA கற்றறிக்கைகள்") பெது சுற்றறிக்கை என்ர. 09/2023 தேதி செப்டம்பர் 25, 2023 உட்பட பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள், செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இத்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 ("பட்டியல் விதிமுறைகள்")ன் விதி 44, இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரீஸ் ஆப் இத்தியா வழங்கிய பொதுக் கூட்டங்கள் விதிகள் செயலகத் தரநிலை ("SS2") மற்றும் பொருத்தக்கூடிய பிற சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் (தற்போதைக்கு நடைமுறையில் உள்ள மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது மறு அமலாக்கம்(கள்) உட்பட)ன்படி பிர்வளி 6, 2024 தேதியிட்ட தபால் வாக்கு அறிவிப்பின்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானம், தொலைதுர மின்வாக்களிப்பு (மின்வாக்களிப்பு

குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானம், தொலைதூர மின்வாக்களிப்பு (மின்வாக்களிப்பு

செயல்முறை மூலம் மட்டுமே, தபால் வாக்கு மூலம் ரெடிங்டன் லிமிடெட் ("நிறுவனம்") உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன்மொழியப்பட்டது என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்

ரம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிகளுக்கு இணங்க

தொலைதூர மின் வாக்களிப்புக்கான வழிமுறைகளுடன் தபால் வாக்கு அறிவிப்பு

ுதாலைதூர மன வாக்களாப்புகள்ன வழுமுறைகளுடன் தபால் வாக்கு அறாப்பட மற்றும் தீர்மானங்களுக்கான விளக்க அறிக்கை ஆகியவை மின்னனு முறையில் பிப்ரவரி 6, 2024 ("கட்ஆப் தேதி") செவ்வாய்க்கிழமை அன்று நிறுவனம்,

அவர்களின் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவ

நிறுவனக்கின் இணையகளம் https://redingtongroup.com. பங்கச் சக்கைகளின்

இணையதளங்கள் அதாவது பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இத்தியா லிமிடெட் முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்

இணையதளம் https://nsdl.co.in/ல் தபால் வாக்கு அறிவிப்பு கிடைக்கும் என்பதை

சட்டப் பிரிவுகள் 108 மற்றும் 110, விதிகளின் விதிகள் 20 மற்றும் 22, பட்டியெல்

விதிமுறைகளின் விதி 44 மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம்

அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை வழங்குகிறது, இதற்காக நிறுவனம் மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்கும் முகவராக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்)

சேவையில் ஈடுபட்டுள்ளது. உறுப்பினர்கள் பின்வருவனவற்றை கவனத்தில்

அல்லது டிமெட்டீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும்

உறுப்பினாகள், தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் வாக்களிக்கலாம்

தொலைதூர மின்வாக்களிக்கும் வசதி 30 நாட்களுக்கு திறந்திருக்கும்

கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு முறை வாக்கு

அளித்துவிட்டால், உறுப்பினர்கள் பின்னர் அதை மாற்ற அனுமதிக்க முடியாது

கட்ஆப் தேதியின்படி நிறுவனத்தின் உறுப்பினராக இல்லாத ஒருவா், தகவல்

தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், தங்கள்

டெபாசிட்டரி பங்கேற்பாளர்(கள்) மூலம் டெபாசிட்டரியுடன் மின்னணு

கொள்ளப்படுகிறார்கள் அல்லது பங்குகள் உடல் வடிவத்தில் இருந்தால்

நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர், கேமியோ கார்ப்பரேட்

சர்வீசஸ் லிமிடெட், சுப்ரமணியன் பில்டிங், 5வது தளம், எண்.1, கிளப் ஹவுஸ்

சாலை, சென்னை 600 002 என்ற முகவரிக்கு எழுதுவதலாம். தொடர்பு எண்:

044 28460390. மின்னஞ்சல் ஐடி: investor@cameoindia.com மின்னஞ்சல் முகவரியை வெற்றிகரமாகப் பதிவுசெய்த பிறகு, உறுப்பினர்களிடமிருந்து

பெறப்பட்ட கோரிக்கையின் பேரில், இந்த தபால் வாக்கு அறிவிப்பின் நகல் மற்றும் தொலைதூர மின்வாக்களிக்கும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகியவை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு

மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் தபால் வாக்குப்பதிவை

நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கு M/s RBJV &

அசோசியேட்ஸ், பயிற்சி நிறுவனச் செயலாளர்கள் அவர்களை ஆராய்வாளராக

மின்வாக்களிப்பு வாக்குகளின் ஆய்வு முடிந்தபின், ஆனால் தபால் வாக்கு

செயல்முறை முடிவடைந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு,

இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தவைர் அல்லது நிறுவனத்தின் பிற பிரதிநிதிகளுக்கு ஆராய்வாளர் தங்கள் அறிக்கையைச் சமாப்பிப்பார். மற்றும் பிஎஸ்இ லிமிடெட் ("பிஎஸ்இ"),

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் ("என்எஸ்டிஎல்"

சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் ("டெபாசிட்டரிகள்"

ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தின் இணையதளம்

ஏதேனும் கேள்விகள் இருந்தால், உறுப்பினர்கள் investors@redingtongroup.com

ரெடிங்டன் லிமிடெட்டிற்காச

விஜயஷ்யாம் ஆச்சார்யா **E**

கம்பெனி செயலாளர்

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டிஎல்") மற்றும்

நிறுவனத்தின் இயக்குநாகள் குழு நியமித்தது.

nttps://redingtongroup.comல் வைக்கப்படும்

தேதி: பிப்ரவரி 9, 2024

இடம்: சென்னை

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்

வடிவத்தில் வைத்திருக்கும் பங்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டு

நோக்கத்திற்காக மட்டுமே இந்த தபால் வாக்கு அறிவிப்பை கருத வேண்டும்.

உடனடியாகத் தடுக்கப்படும் என்பதையும் உறுப்பினர்கள்

என்பதையும், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 10, 2024 அன்று மாலை

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 9, 2024 அன்று தபால் வாக்கு அறிவிப்பின் மின்

் செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்

உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

தொலைதூர மின் வாக்களிப்பு துவக்கம்

தொலைதூர மின் வாக்களிப்பு முடிவு

சுழற்சி முறையில் ஓய்வு பெறும் நிறுவனத்தின் செயல் அல்லாத சுயாதீனம்

அல்லாத இயக்குநர் மற்றும் தலைவர

திரு. சுதீப் நந்தி அவர்களை சுழற்சி

திறுவனத்தின் சுயாதீன இயக்குநராக வருட காலத்திற்கு நியமனம் செய்தல்

பிப்ரவரி 6, 2024

பிப்ரவரி 10, 2024

மார்ச் 10, 2024

மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

சிறப்பு தீர்மானம்

விநியோகம் நிறைவடைந்தது.

கொள்ள வேண்டும்

கட்ஆப் தேதி

பிளாக் 3, பிளாத்தின், ரெடிங்டன் டவர், இன்னர் ரிங் ரோடு,

கோயிலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சென்னை முழுவதும் இருந்து பல கோவில்களில் பணியாற்றும் கோட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் நிர்வாகிகள் என கொண்டு தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் கூட்டத்திற்கு சென்னை யூனியன் தலைவர் வேலாயுதம், கௌரவத் கோட்ட தலைவர் தனசேகர், செயலாளர் ரமேஷ், கொள்கை பரப்பு

தேதி:



செயலாளர் வெங்கடேசன், துணைத் தலைவர்கள் சிவகாமி. சூளை இராஜசேகர், வியாசர்பாடி மனோகரன், துணைச் செயலாளர்கள் குரலகம் எக்மோர் விஜயலட்சுமி

பெயர் மாற்றம் A.ஷாரின் சில்வியா, D/c W.S. ஆல்வின், பிறந்த 23/10/1981, நெ.104 1G சல்மா கிளாசிக் டெரைஸ் மேற்கு மாதா சர்ச் சாலை

ராயபுரம், சென்னை 600013 முகவரியில் வசிக்கும் நான் A. ஷாரின் சில்வியா என்று . அழைக்கப்படுகிறேன்.

A.ஷாரின் சில்வியா

ENROLMENT NOTICE After 10 days of the publication o this notice and within three months there after. I, R.Y.KANNAN, S/c (Late) R. Yagna Narayanan, aged 46 years, Permanently residing at New No.17, Old No.8, General Swam Street, Triplicane, Chennai-600 005 Intend having my enrolment as a Advocate moved before the bar ouncil of Tamilnadu, bar council building. High court campus Chennai-600 104.

Those who have any valid objection may notify the same to the bar council with in ten days.

R.Y.KANNAN

பொது அறிவிப்பு ஆகிய நான், எனது தாய் பட்டானை தொலைத்து விட்டேள் என இதன் மூல அறிவிக்கிறேன். பழைய SF.எண்.42/4, புதிய SF.எண்.183/7, துக்காபேட்டை வருவாய் கிராமம், திருவண்ணாமலை என்னும் முகவரியில் உள்ள சொத்தின் பட்டா திருவண்ணாமலை VAO-ஆல் வழங்கப்பட்டது. அதள் பட்டா எண்.645. யாரேனும் கண்டுபிடித்தால் கீழ்வரும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது மேலே குறிப்பிட்டுள்ள சொத்தினை Ms.மஹிந்தரா ரூரல் ஹவுஸிங் பைனாள்ஸ் லியிடெ நிறுவனத்தில் அடமானட

இந்த விளம்பரம் வெளியான தேதியிலிருந்த **் நாட்களுக்குள்** மேற்கண்ட சொத்தின் மீது ாந்தவொரு நபருக்கும் கோரிக்கைகள், ஆட் எந்தப்வாரு நபருக்கும் உள்ளம் கோரிக்கைகள், ஆட்சேபனைகள், அடமானம் அல்லது ஏதேனும் இருந்தால் அதனை M/s.மஹிந்தரா ரூரல் ஹவுஸிங் பைனான்ஸ் வியிடெட், எனர்.480, 4வது உரிமைக்கோரல்கள் அல்லது ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாவிட்டால் குட்சசையின் இதுவுள்ளது. மேற்கண்ட சொத்து M/s,பஹிந்தரா சூரல் ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Mrs.S.பச்சையம்மாள்

10.02.2024 Ws. மஹிந்தரா ரூரல் ஹவுஸிங் பைனான்ஸ் லியிடெட் எனர்.480, 4வது தளம், கிவ்ராஜ் காப்ப்ளக்ஸ் அள்ளாசாலை, நர்களம், சென்னை-600035

சார்பு நீதிமன்றம், ஆலந்தூர்

O.S.No. 256/2017 னரா வங்கி (NOW) சிண்டிகேட் வங்கி (Old). பெருங்குடி களை ...வாதி/மனுதாரர்

எதிர்

திலிப் தாயனந்தன் மற்றும் ஒருவர் ...தீர்ப்பு கடனாளிகள்/பிரதிவாதிகள் R1. கிலிப் காயனந்கன் த/பெ. அசோக்குமார் . R2 அசோக்குமார்

இருவரின் முகவரி: எண்.24/1. இராஜிவ் நகர், 3வது குறுக்கு தெரு. OPP இராஜிவ் காந்தி பூங்கா, பெருங்குடி, சென்னை– 600 096

அறிவிப்பு வாதி பிரதிவாதிகளுக்கு வாது பாதுவாதுகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொசை செலுத்தப்படாமல் அசலுப் வட்டியும் சேர்த்து ரு.2,87,669/– உள்ளது. எனவே பிரதிவாதிகளின் மீது வாதி மேற்படி நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல செய்துள்ளார். பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தின் மூலமும் மற்றும் தனியாக தபால் துறை மூலமும் சம்மன் மற்றும் அறிவிப்புகள் அனுப்பியும் அறிவிப்புகள் அனுப்பியும் இதுநாள் வரையில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே தங்களின் வருகைக்காக மீண்(டும் வாய்தா 13.03.2024ம் போடப்பட்டுள்ளது. மேற்படி தேதியில் காலை 10.30 மணிக்கு நேரிலோ அல்லது நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறும் பட்சத்தில் வழக்கின் மீது ஒருதலைபட்சமாக கீர்ப்ப வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கறேன்.

Advocate & Notary Public

தங்க மோகன், கொசப்பேட்டை சங்கர். ஜனார்த்தனம், பெரம்பூர் தலைவர் செயலாளர் பொருளாளர்

அசோக்.

தினேஷ், கிவாகர், கண்ணன் செயற்குழு மற்றும் மகேஸ்வரி, உறுப்பினர்கள் ஜெயந்தி, நளினி, ஓட்டேரி ஜெயந்தி, தீபா, சூளை மணி, பார்த்திபன்,

இராயபுரம்

சாலை

ராணியம்மா, கலையரசன், திருவெற்றியூர் வியாசர்பாடி கினேஷ், வால்டாக்ஸ் பவன் கல்யாண் மற்றும் கோட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டுநிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம் தரைத்தளம், வ மற்றும் பதிவுத்துறை ஒருங்கிணைந்த வளாகம், கால்நடை மருத்துவ வளாகம், அண்ணா சாலை நந்தனம், சென்னை 600035.

திருமதி.ஏ. பவானி, எம்.எஸ்.சி., எம் பில் நடுவர், நடுவர் வழக்கு எண்: 205/2023

வாதி: மார்கதர்சி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் கிளை : அடையாறு

எண் 17/18, இரண்டாவது முகவரி தளம், சர்தார் பட்டேல் ரோடு அடையாறு, சென்னை 600 020.

Mohammed J.K.Khan and others 1. Mr.J.Mohamed Rafi - D6, (S/o.Mr.S.D.Mohamed Jaffer) No.107/2, 1st Floor, Sankari Main Road, Seetharampalayam Post, Tiruchengode – 637 209.

.....எதிர்வாதிகள் வாதி சீட்டு நிறுவனத்துக்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கித்தொகை வட்டியுடன் செலுத்த வேண் பாக்கித்தொகை Rs.2,51,977.00 திருப்பிப் பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது இறுதி விசாரணை அன்று 29.02.2024 காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் கவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் செய்யப்படும் ஆக்க அறிவுறுத்தப்படுகிறது. சீட்டு நடுவர்,

கட்டு நடுவா, வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம்,சென்னை.

வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டுநிதி வழக்குகள் நடுவர் மென்றம் தரைத்தளம், வணிகவரி மன்றம் தரைத்தளம், வ மற்றும் பதிவுத்துறை ஒருங்கிணைந்த வளாகம், கால்நடை மருத்துவ வளாகம் அண்ணா சாலை நந்தனம், சென்னை 600035.

முன்னிலை திருமதி.ஏ. பவானி, எம்.எஸ்.சி., எம் பில் நடுவர், நடுவர் வழக்கு எண்: 205/2023

: மார்கதர்சி சிட்ஸ் பிரைவேட் கிளை : அடையாறு முகவரி : எண் 17/18, இரண்டாவது தளம், சர்தார் பட்டேல் ரோடு, அடையாறு, சென்னை 600 020.

Mohammed J.K.Khan and others Mr.K.Rahamathullah – D3. (S/o.Mr.Kaia Mohaideen) Nihaminzil Apartment, Ground Floor, No.33-C. Naddar Street Velachery, Chennai - 600 042

..... எதிர்வாதிகள் வாதி சீட்டு நிறுவனத்துக்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை செலுத்த வேண் பாக்கித்தொகை வட்டியடன் Rs.2,51,977.00 திருப்பிப்பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது இறுதி விசாரணை அன்று 29.02.2024 காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு தவநானால் இந்த வழக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் செய்யப்படும் வன் கூட அறிவுறுத்தப்படுகிறது. சீட்டு நடுவர்,

கட்டு நடுவா, வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம்,சென்னை.

NAME CHANGE

I, S. Shunmagalakshmi W/o Palanichamy, age 47 yrs presently residing at No 87-A. Gandhi Main Road, Oragatam, Ambattur Chennai 600 053, Tamil Nadu, India, shall henceforth be Known as P LAKSHMI Aadhar no. 6391 9528 8060

IN THE XX ADDL CITY CIVIL COURT AT ALIKULAIVI CHENNAI O.S.No. 4676 OF 2023

S. Shunmagalakshmi

M/s. ARULMIGU VELLIESWARAR THIRUKOIL No.30, South Mada Street Mylapore, Chennai - 600 004. Represented by its Chairman S.PRABHAKARAN

1. P. Leelavathi & 2 Others . Defendants Mr P Umashankar

S/o. Pushpalingam No.58, (53), First Floor, Kamarajar Salai, Theethampattarai Thottam, R.A Puram, Chennai - 600 028. In the above case the Hon'ble Court was pleased order notice to you by paper publication and posted the case on 15/02/2024; please be present either in person or through counsel before the said court at 10.30 a.m. and defend your case; failing which take notice that you will be set exparte and the case will be decided in your absence.

S.KUMARAN COUNSEL FOR PLAINTIFF

வட மற்றும் தென் சென்னை மாவட்ட கபட மற்றும் அதன் எண்ணை மாவட்ட சீட்டுநிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம் தரைத்தளம், வணிகவரி மற்றும் பதிவுத்தறை ஒருங்கிணைந்த வளாகம், கால்நடை மருத்துவ வளாகம், அண்ணா சாலை நந்தனம், அண்ணா சாலை ஆட்ட சென்னை 600 035.

முன்னிலை திருமதி.ஏ. பவானி, எம்.எஸ்.சி., எம் பில் நடுவர், நடுவர் வழக்கு எண்: 377/2022 வாதி : மார்கதாசி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்

கிளை : அடையாறு : எண் 17/18, இரண்டாவது தளம், சர்தார் பட்டேல் ரோடு, அடையாறு, சென்னை ေಂ ၁၁၁.

M/s.Sri Venkateswara Enterprises and others 1.Mrs.L.Pushpa - D2. (W/o.Mr.A.Logu) H-65, F.No.1A, Soundarya Enclave. East Avenue, Korattur, Chennai – 600 080 2.Mr.P.Chandru -D6, (S/o.Mr.N.Panchatcharam) No.536/E, Mettu Street, Natesan Nagar, Samy Reddy Kandigai, Gummidipoondi - 601201.

.....எதிர்வாதிகள் வாதி சீட்டு நிறுவனத்துக்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கித்தொகை வட்டியுடன் செலுத்த வேல பாக்கித்தொகை Rs.3,56,963.00 திருப்பிப்பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது இறுதி விசாரணை அன்று 04.04.2024 காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவா் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் செய்யப்படும் எஸ். ஃஃ அறிவுறுத்தப்படுகிறது. சீட்டு நடுவர்,

சட்டு நடுவா, வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம்,சென்னை.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (RENT CONTROL REVISIONAL JURISDICTION)
C.R.P.(NPD) No: 3090 OF 2019 Against R.C.A No: 187 OF 2008

M.VITTAL KUMAR Son of Late P. A. Murugesan Aged about 57 years, No:23, Taylors Road, Kilpauk, Chennai-600 010. ... Petitioner/ Respondent Versus K. SHANTHI BASKAR

Wife of Mr Rhaskar Aged about 55 years No: 38. Barnaby Road, Kilpauk. Chennai 600 010. ... Respondent/Appellant

SHANTHI BASKAR Wife of Mr. Bhaskar Aged about 55 years

No:38, Barnaby Road, Kilpauk, Chennai 600 010. . . . Respondent/Appellant NOTICE

Please take notice that the Petitioner has filed the above said Civil Revision Petition challenging the order of the Rent Control Appeal against the Judgment and Decree passed in R.C.A. No. 187 of 2008 dated 06.12.2018. The Hon'ble Judge has ordered publication to the returnable 07.03.2024.

Kindly do appear in person or through your counsel before the Hon'ble High Court, Madras, on 07.03.2024 at 10.30 a.m. Fai which the case will be decided in vour absence. Chennai this the 08th

Day Of February 2024 L.RAJASEKAR Counsel for the Petitioner

சார்பு நீதிமன்றம், ஆலந்தூர் E.P.No.653/2021

O.S.No. 209/2017 கனரா வங்கி (NOW) சிண்டிகேட் வங்கி (Old), பெருங்குடி கிளை

எகிர் சுதாகர் மற்றும் ஒருவர் ...தீர்ப்பு கடனாளிகள்/பிரதிவாதிகள்

R2 மோகன் EMP. 00230698, Driver செவுத்தன் ரெயில்வே, எழும்பூர், சென்னை – 600 00 **அறிவிப்பு** பிரதி வாதி களுக்கு

வாத பாதவாதகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை செலுத்தப்படாமல் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.2,02,038/-உள்ளது. எனவே பிரதிவாதிகளின் மீது வாதி மேற்படி நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்குள்ளார். 2-ம் பிரதிவாதிக்கு நீதிமன்றத்தின் மூலமும் மற்றும் தனியாக தபால் துறை மூலமும் சம்மன் மற்றும் அறிவிப்புகள் அனுப்பியும்பற்றும் அனுப்பியும் இதுநாள் வரையில் 2–ம் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில் என்டே ___ பிரதிவாதி ஹாயனறத்தில் ஆஜராகவில்லை. எனவே தங்களின் வருகைக்காக மீண்டும் வாய்கா ^^ கேகியில் போடப்பட்டுள்ளது. தேதயில் போடப்பட்டுள்ளது. மேற்படி தேதியில் காலை 10.30 மணிக்கு நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறும் பட்சத்தில்

தெரிவித்துக் கொள்கிறேன்**.** Advocate & Notary Public

வழங்கும்

தீர்ப்பு



மறைவு: 10.02.2023 நீங்காத நினைவுகளுடன் W/o. V.R. தங்கவேல், S.அமுதலட்சுமி ஸ்ரீநிவாசன்,

G.மகேஸ்வரி & S.கணேஷ், S.பத்மப்ரியா & S.ஸ்ரீநிவாசன், S.லட்சுமி சித்ரா & R.சக்திவேல்,

Dr.S. மஹின் பிரபு MD G. அக்ஷயகுமார் B.E S. யோகலஷ்மி MBA S.யசோத் சாய் பிரபு,

ஸ்ரீ தாயார் & கோ, ஸ்ரீபெருமாள் டயர்ஸ்,

திரு.பிரேம்குமார், பிறந்த தேதி: 16 மார்ச் 1963, பிறந்த மாவட்டம் சென்னை, மனை எண்: 13, பிளாப் எண்: 1092, பிளாக் 1, OMR, ராஜிவ் செய்மர்சேரி காந்தி ണ്ഞം, 600119. என்ற சென்னை முகவரியில் வசித்து வருகிறேன், இனிமேற் கொண்டு SARASWATHI.P என்று அழைக்கப்படுவேன். இப்படிக்கு

SARASWATHI

After ten days of Publication of this notice within three months within three months thereafter I, M.RAJASEKARAN, S/O K.MANOKARAN aged 42 years, permanently residing at No.79/2, Kamarajar Salai, Lakshmipuram, Thiruvanmiyur, Chennai- Tamilnadu 600041. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Rar council building high count Bar council building, high court campus, Chennai-600 104.

After ten days of the Publication of this notice and within three months thereafter I, PRATHAP SINGH R, S/O. I, PRATHAP SINGH R, S/O. C ROBINSON, aged 38 years, permanently residing at Not18/41, 7th cross street, West Shenoy Nagar, Chennai, Tamilnadu 600030. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the

ten days three months the TAMILARASAN,

HARIKRISHNAN.G, aged 39 years, permanently residing at O-Block, No.4, A.M.Garden, Mandaveli, Chennai – 600 028. Intend having my enrollment HARIKRISHNAN.G. as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar

objections may notify the same to the Bar council with in ten days MANIMARAN H

aged 47 years, permanently residing at No.22, Gingee Salai, Kannalam Village, Valathy Post, Melmalayanur Taluk, Villupuram

District, PIN- 604208, Intend having my enrollment as an Advocate move before the bar council of Tamil Nadu Bar council building, campus, Chennai-600 104. high cour

*** *** ***

within three months I, K.SOLAIAPPAN, thereafte

After ten days Publication of this no notice and within three months t I, L. Nirmal Kumar, S/o C. Loganathan aged 31 years, permanently residing at No. 49/45, Rettai Kuzli Lane, Tondiarpel Chennai -600081 Intend havi my enrollment as an Advocate before the bar council of Tamil Bar council building, high court campus, Chennai-600 104

may notify the same to the Bar council with in ten days.

T.கார்த்திக் பாலாஜி (MBA London), K.கவிதா MCA.

Dr.V.ராஜேஸ்வரி D.M.R.T, MD

K. மீவாகன். V மிக்குன்யா V.திரிஷன் ஸ்ரீநிவாசன் மற்றும் உறவினர்கள்.

I, SARASWATHI கணவர் பெயர்:

நான்

After ten days of the Publication of this notice and within three months thereafter I, MOHAN L S/O LOGANATHAN,

enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

thereafte

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

M.RAJASEKARAN

After ten

my enrollment as an Advocate moved

Those who have any valid

objections may notify the same to the Bar council with in ten days.

After ten days Publication of this notice

enrollment as an Advocate move before the bar council of Tamil Nad Bar council building, high cou campus, Chennai-600 104.

K-SOLAIAPPAN of the

பொது அறிவிப்பு இதனால் பொது மக்களுக்கு தெரிவது என்னவென்றால் திரு.எம்.வி.நாயுடுவின் மனைவி திருமதி.எம்.உஷா, எண்.5/18, கிரசண்ட் தெரு, எபிஎம் அவென்யூ, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028 என்ற முகவரியில் வசிக்கிறார். நிலம் மற்றும் கட்டிடத்தின் முழுமையான உரிமை மற்றும் உடைமையில், 2 கிரவுண்ட் 261 சதுர அடி நிலம், 17.5 என்.6 பகுதி, பட்டா படி புதிய டி.எஸ். எண்.6/25, பிளாக்-16, அடையாறு கிராமம், பிளாட் எண்.பி-2, பழைய என்.5, புதிய எண்.7, புதி வண்ணவர் அது, கோட்டுர்பும், சென்னை - 600 085, 19.10.2005 தேதியிட்ட விற்மனைப் பத்திரம் (டாக். பிளாட் எண்.பி-2, பழைய் எண்.5, புதிய எண்.10, வெள்ளையர் தெரு, கோட்டூர்பும், சென்னை - 600 085. 19.10.2005 தேதியிட்ட விற்பனைப் பத்திரம் (டாக். என்.2262/2005, எஸ்.ஆர்.ஓ. அடையார்) மற்றும் ஒராவுக்கு 24.02.2009 தேதியிட்ட செட்டில்கொட் பத்திரம் (டாக். என்.2262/2005, எஸ்.ஆர்.ஓ. அடையார்) மறுறும் ஒராவுக்கு 24.02.2009 தேதியிட்ட செட்டில்கொட் பத்திரம் (டாக். என்.311/2009, எஸ்.ஆர்.ஓ. அடையார்) அனுவும் அவர் பிரதிந்தித்துவப்படுத்தியது. இரண்டு அசல் தீர்வுப் பத்திரங்கள் (1) 24.02.2009 தேதியிட்ட செட்டில்கொட் பத்திரம் (டாக். என்.311/2009) எஸ்.ஆர்.ஓ. அடையார்) அறும் (2) 13.02.2009 தேதியிட்ட செட்டில்கொட் பத்திரம் (டாக். என்.311/2009) எஸ்.ஆர்.ஓ. சு. கரப்பட்ட செட்டில்கியிட்ட செட்டில்கொட் பத்திரம் (டாக். என்.247/2009) எஸ்.ஆர்.ஓ. சு. கரப்பட்ட செட்டிக்து, தவரள் இடத்தில் உள்ளது மறும் அவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிறும், அவை கண்டுபிடிக்க முடியாதவை. மேற்கூறிய சொத்தின் மீது ஏதேனும் உரிமை கோகும் நபர் (கள்) அல்லது மேற்கூறிய தேரண்டு கள்கும் திருந்தரங்/அதை எழுத்தப்பூர்வமாக தெரிகிக்க கண்டும், கீழே கைகியாய்படும் பட்ட நபருக்கு இந்த தேதியிலிருத்த 15 நாட்களுகிக்க ஆதாரத்துடன், அனை என்றும் ஆனாற்குறி தம்கு விகியம் செருத்து ஆலணங்களுக்கு எதிராக மறும்படுவல்லது எந்த நபரும் எந்த உரிமைகோகும் இல்லை என்று கருத்து/ஆலணங்களுக்கு எதிராக மறும்படுவல்லது எந்த நபரும் எந்த உரிமைகோகும் இல்லை என்று கருத்தப்படியில் கூறப்பட்ட அவணங்களின் அடிப்படையில் கூறப்பட்ட சொற்றை கையாளும் ஏந்தகொரு நபரும் தங்கள் சொந்த பொறுப்பில் அவ்வாறு செய்வார்.

பொறுப்பில் அவ்வாறு பெக்கார். எஸ்.மோதிலால், பங்குதாரர் M/s. மோதிலால் & கோதா வழக்கறிஞர்கள் #144-149, II தளம், பிளான மையம் 129, ஜி.என்.செட்டி சாலை,சென்னை – 600 006 07.02.2024

பொது ஏல அறிவிப்பு 28வது உதவி நீதிபதி

சிவில் கோர்ட், சென்னை - 600 104 E.P.No. 3826 / 2015

ACP No. 11 / 2015

எதிர்

...மனுதார ...எதிர்மனுதார

D:

D. Sakthivel and Others 1)D. Sakthivel, S/o.Late Devaralan 2) D.Murugan, S/o.Late Devarajan

T.Jayaramar

Both JD's Residing at: New No.41, Old No.44, New Forest No.50/48,

Baroda Street, West Mambalam, Chennal-600 033 மேற்கண்ட EP மனுவில் 28வது உதவி நீதிபதி, சென்னை, சிட்டி சிவில் கோர்ட் 28.02.2024 அன்று எதிர்மனுதாரரின் கீழ்கண்ட சொத்தை மனுதாரரின் கடனை அடைப்பதற்கு பொது ஏல விற்பனையில் விற்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட சொத்தை ஏல விற்பகை 28.02.2024 அன்று மாலை 4 மணிக்கு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்திச்

தட்டுப்படி அன்று மின்னை 4 மணிக்கு கட்டி சங்கில் கேரிட் விரிக்குதல் நடைபெறும் என்பதை இதன் மூலம் அறியவும். SCHEDULE (சொத்து விவரம்) DESCRIPTION PROPERTY All that piece and parcel of 2/3rd Undivided Share of land and Building bearing Old Door No.44, New Door No.41 (Present Door No.50/41), Baroda Street, West Mambalam, Chennai...600 033 comprised in T.S.No.20 Block No.51, No.199, Puliyur Village measuring an extent of 1656 sq ft measuring North to South on both

side 69 feet. East to West on the Southern Side 23 Feet and on the lorthern Side 25 feet in all measuring 1656 sq feet bounded on the North by: House and Ground of Muthaiah Pillai South by : Baroda Street,

: Baroda 4th Street Lane and West by : Reddiar House and Ground And situated within Registration District of Chennai Central and in he Registration Sub District of Kodambakkam. M.Durairai and

M.Ranganathar Counsel for Decree Holde No.98, Addl. Law Chambers, Madras-600104

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

– மனுதார

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 114/2023

தொடர்பான மனுவில் 05.09.2000 அன்று இறந்து போன திரு. K.M.செரியன் @ கீர்காட்டில் ் மதுன்னி செரியன் அவர்களின் உயில் சாசனம் தொடர்பான மனு

ஆப்ரஹாம் செரியன், த/பெ. மறைந்த K.M.செரியன் புதிய எண். 29, பழைய எண்.47, மிக்நின்கோலஸ் சாலை, 1வது சந்து சேத்துபட்டு, சென்னை-600 031 1) சாமுவேல் செரியன்

தற்போது வசிக்கும் விலாசம் :-910, அப்போமேட்டோக்ஸ் CIR, நேப்பர் வில்லி, IL 60540 ஐக்கிய அமெரிக்க நாடு நிரந்தர முகவரி :– DIOA சாக்கோலஸ் ஹபிடட்,

பண்டித் கருப்பன் சாலை, தேவரா, எர்ணாகுளம், கேரளா–682013 அண்ணா ஜேக்கப், க/பெ. மறைந்த ஜேக்கப் செரியன் எண்.5, பெருமாள் கோயில் தெரு, நெற்குன்றம், சென்னை– 600 107

ஜேக்கப், க/பெ. மறைந்த ஜேக்கப் செரியன் வசிக்கும் விலாசம் : எண்.5, பெருமாள் கோயில் தெரு, நெற்குன்றம், சென்னை–600 107

 செரியன் ஜார்ஜ், த/பெ. மறைந்த ஜார்ஜ் செரியன் எண்.3/3, பெருமாள் கோயில் 1வது தெரு, குசாபூர், சென்னை–600 060 5) மேத்யூ ஜார்ஜ், த/பெ. மறைந்த ஜார்ஜ் செரியன் எண்.3/3, பெருமாள் கோயில் 1வது தெரு,

குசாபூர், சென்னை–600 060 எதிர்மனுதாரர்கள் சென்னை—600 031, மெக் நிக்கோலஸ் சாலை, புதிய எண்.29, பழைய எண். 47 , என்ற முகவரியில் வசித்து வந்து 05 .09 .2000 அன்று இறந்து போல திரு. K.M.செரியன் @ கீர்காட்டில் மதுன்னி செரியன் அவர்களின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும், தங்களுக்கு தக்கதென கருதினால் நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 26.02.2024 அன்ற . காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளை

பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதல் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள்.

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது. ரிஷி S. அகுஜா & திலிப் மேத்யூ ஜான் மனுதாரரின் வழக்கறிஞர்கள்

வருங்கால ஏலதாரர் தகுதி

உதவி பதிவாளர் புதிய எண்.15, பழைய எண்.92B A1 பிளாக், 9வது பிரதான சாலை, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை– 600040

28.02.2024 அன்று

இ-ஏல விற்பனை அறிவிப்பு ஜுகு ஆர்கெம் பிரைவேட் லிமிடெட் (கலைப்பில் உள்ளது) (CIN: U15141TN1997PTC070777)

திவால் மற்றும் திவால் குறியீடு, 2018ன் கீழ் இ–ஏலம் இந்திய கிவால் மற்றும் கிவால்நிலை வாரியக்கின் (கலைப்ப செயல்முறை) விகிகள், 2016க இதத்ய தனால் மற்றும் தனிலத்தை வார்பத்துன் (கணைப்பு செபலமுறை) வந்தன், 2016ன் ஆட்டவணை | மற்றும் தூபிற்கு (கணைப்பு செபலமுறை) விதின் 2016ன் விதி 3020() & 2026ள்டத் அல்லது 32(b)-ன்படி https://bankauctions.in இ-ஏல் தளம் மூலம் கார்ப்பரேட் கடனாளியின் செசத்துக்களை சரிவு வீற்பனை அடிப்படையில் தற்போதுள்ள நிலையில் வீற்க ஜுகு ஆர்கெம் பிறைவேட் லியிடெட் (கலைப்பில் உள்ளது) ("கார்ப்பரேட் கடனாளி") திட்டமிட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஐதாயாத்தில் உள்ள ஆன்லைன் இ—ஏல் சேவை வழங்குதா M/8 4 குளோன் மூலம் ஏலம் நடைபெறும். இ—ஏல் இணையதன் இணைப்பு: https://bankauctions.in

பிளாக் எண்	சொத்துக்களின் விவரம்	குறைந்த பட்ச விலை	முன்வைப்புத் தொகை	ஏல அதிசுரிப்பு
2	இ—ஏல் தேதி மற்றும் தேரம்	15.03.2024 பிளாக் ஏ— காலை 10:30 முதல் மதியம் 12:30 வரை பிளாக் பி மற்றும் சி. மாலை 02.30 மணி முதல் 04.30 மணி வரை (ஒவ்வொன்றும் 6 திமிடங்கள் வரம்பற்ற தீட்டிப்பு)		
	கடைசி தேதி (பொது அறிவிப்பு வெளியிடப் பட்டதிலிருந்து குறைந்தது பதினான்கு நாட்கள்)	Entered 4.50 Essen Esseng		

ஆர்கெம் பிரைவேட் லிமிடெப் தைதை தற்போதுள்ள நிலையில்

answeating is.				
धीलगर्क सर्वका	சொற்றுக்களின் விவரம்	குறைந்த பட்ச விலை	முன்வைப்புத் தொகை	ஏல அதிகரிப்பு மதிப்பு
ß	7.02 எக்கர் நிலம் & கட்டிடம் எஸ். வண். 310/38, 310/0 தனியாள அடிப்படைகில் செய்யப்படுகிறது. புழுதிவாக்கம் கிராமம், டோம், நொங்கல் சாலை, புழுதிவாக்கம் சோயம், மலுராத்தகம் அறிக்கா, செங்கல்பட்டு மாவட்டம், பின்1003 314.	ளு. 7.20 கோடி	ரூ.72 லட்சம் 12 மார்ச் 2024 மாலை 5.00 மணிக்குள்	ரூ.5 லட்சம்
a	புமுதிவாக்கம் கிராமம், வேடந்தாங்கல் சாலை, புழுதிவாக்கம் கிராமம், மலூந்த கம் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் பின்: 603 314ல் உள்ள ஆலை மற்றும்	ஞ. 52 வட்சம்	5.5.20 வட்சம் 12 மார்ச் 2024 மாலை 5.00	ஞ.1 லட்சம்

https://bankauctions.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இ-ஏல செயல்முறை ஆவணத்தை

பார்களும்.
1. அங்கீளிக்கப்பட்ட சேவை வழங்குநர் மூலம் எந்தவிதமான உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகள் இல்லமைல் விற்பனை செய்யப்படுவதாக, 'எங்கே எப்படி, எவ்வாறு இருந்தாலும் என்ற அடிப்படை மற்றும் ஆதராம் இல்லாமல் 'இ–ரலம் நடத்தப்படும்.
2. ஏல்தாராக்க குறைந்தபட்ட எவிலைக்குக் குறைவான மதிப்பில் லலம் விட முடியாது.
3. இ–எல சேவை வழங்குநர் M/s 4 குளோள்: https://banksuctors.in; இ–ஏல செலுக்கி M/s 4 குளோள்: bttps://banksuctors.in; இ–ஏல செலுக்கி M/s 4 குளோள்: bttps://banksuctors.in, மிறைப்பட்டிய கட்டிய கேரிய செலிய சிறுக்கு கிகைக்கு பிறைந்திகள்கும்.
ன பிறித்தளர்கள் விறுக்கு கிறிய சிறிய சிறிய

உரிமை உண்டு:
5. குறியீடு பிரிவு 35ன் ஷாத்து (எப்) விதியின்படி, ஆர்வமுள்ள ஏலதாரர், குறியீடு பிரிவு 29ஏ–ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறினால் (நேரத்திற்கு ஏற்ப திருத்தப்பட்டபடி) எலத்தைச் சமர்ப்பிக்கத் தகுதியற்றவர் ஆவார். ச. மேலே உள்ள ஏலங்களில் பங்கேற்பதுநாளை விவரங்கள், வடிவங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு https://bankauctions.inல் கிடைக்கும் மின் எலச் செயல்முறை ஆவணத்தைப்

ஒப்பம் / – சந்திரசேகர் சாகுதார் M/s ஜுகு ஆர்கெம் பிரைவேட் லிங்டெட் விஷயத்தில் கலைப்பாளர் IBBI Regn. No: IBBI/IPA-001/IP-P00960/2017-18/11581 மின்னஞ்சல்: liquidatorjopl@gn

T. ரங்கநாயகி

Dr. S.வினோத் பாபு MD

மாநில துணைத் தலைவர் 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை, செ-2. Ph: 94441 13436

பெயர் மாற்றம்

ENROLLMENT NOTICE

aged 31 years, permanently residing at No25A Ramar Koil Street, Pagalmedu village, Vengal post, Uthukottai Taluk, Tiruvallur District, Tamilnadu 601103. Intend having my

objections may notify the same to the Bar council with in ten days.

MOHAN L

Bar council with in ten days.

PRATHAP SINGH R thereafte S/0 K. RAJU, aged 32 years, permanently residing at No.26/3, Joseph Street,

before the bar council of Tamil Nadu Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the

Bar council with in ten days.
R. TAMILARASAN After ten days of the Publication of this notice and within three months thereafter I, MANIMARAN H, S/O.

council building, high court campus Chennai-600 104. ennai-600 104. Those who have any

After ten days of the Publication of this notice and within three I,V. Sankar S/O. K.Vellaikutty

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

வழக்கின் மீது ஒருதலைபட்சமாக Those who have any valid objections என்பதை

L. NIRMAL KUMAR